

நகர அபிவிருத்தி அதிகாரசபை / URBAN DEVELOPMENT AUTHORITY



ஓய்வக அபிவிருத்தி / ஸ்டிரீட் லைட்டிங் / ஸ்டிரீட் லைட்டிங் / ஸ்டிரீட் லைட்டிங் / ஸ்டிரீட் லைட்டிங்

ஒருங்கிணைத்தலுக்கான விண்ணப்பப் படிவம் / Application for Sub-Division / Amalgamation of Land

1982 ன்க 04 நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் 1982 ம் ஆண்டின் 04ம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரிவு 9 (அ) இன் விசேட சட்டத்தின் கீழ் காணி உப-பிரிவுகளை அல்லது ஒருங்கிணைத்தலுடன் தொடர்புடைய அனுமதியினை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கின்ற விண்ணப்பப் படிவமாகும் / Application for obtaining a development permit for land subdivision or amalgamation related development activity as specified under the Section 9 (a) of Urban Development Authority Amendment Act No. 04 of 1982

| கார்ட்டிங் பிரிவுகளை சட்டப்படிவம் / அலுவலக பாவனைக்கு மாதிரி / FOR OFFICE USE ONLY | | | |
|---|---|-------------------------------------|--|
| யோசிப்பு எண் / மேற்கோள் இல: / Ref. No | பெற்றுக்கொள்ளப்பட்ட திகதி / Date Received | | |
| பொது அலுவலகத்தின் பெயர் / Local Authority Name | | மாற்றப்பட்ட திகதி / Number of Plans | |
| கி.சே.பி. இனது பெயர் / GND Name | மாற்றப்பட்ட திகதி / Number of Plans | | |
| பெறும் தொகை / Processing Fee | வட்டி வட்டி / VAT Rs. | | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி 03 பக்க அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Checked and Received the application with 03 copies of the plans. | | | |
| பரிசீலனை செய்தவர் / Checked by | பெயர் / Name | ஊர் / Signature | |
| பெற்றுக்கொள்ளப்பட்ட இல / Receipt No | பெற்றுக்கொள்ளப்பட்ட திகதி / Paid on | | |
| பணியாளரின் கையொப்பம் / Signature of Cash Billing Clerk / பணியாளர் கையொப்பம் | | | |

அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி 03 பக்க அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Checked and Received the application with 03 copies of the plans. மாற்றப்பட்ட திகதி / Number of Plans. அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி 03 பக்க அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Checked and Received the application with 03 copies of the plans. மாற்றப்பட்ட திகதி / Number of Plans.

பெற்றுக்கொள்ளப்பட்ட இல / Receipt No. பெற்றுக்கொள்ளப்பட்ட திகதி / Paid on.

பணியாளரின் கையொப்பம் / Signature of Cash Billing Clerk / பணியாளர் கையொப்பம்.

01. யோசனை அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / SUMMARY OF PROPOSED DEVELOPMENT

அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Checked and Received the application with 03 copies of the plans. மாற்றப்பட்ட திகதி / Number of Plans.

| 01. யோசனை அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / SUMMARY OF PROPOSED DEVELOPMENT | | | |
|--|--|---|--|
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Checked and Received the application with 03 copies of the plans. மாற்றப்பட்ட திகதி / Number of Plans. | | | |
| வட்டி / Perimeter Plan <input type="checkbox"/> | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Extraction <input type="checkbox"/> | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Subdivision <input type="checkbox"/> | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Amalgamation <input type="checkbox"/> |
| யோசனை அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Checked and Received the application with 03 copies of the plans. மாற்றப்பட்ட திகதி / Number of Plans. | | | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Assessment No. | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Road Name | | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Local Authority Name | | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / GND Name | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Address of the proposed site for development | | | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Receipt No | | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Date Paid | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Proposed use | | | |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Residential <input type="checkbox"/> | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Retail Commercial <input type="checkbox"/> | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Gov. Offices <input type="checkbox"/> | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Other Offices <input type="checkbox"/> |
| அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Industry & Workshops <input type="checkbox"/> | | அபிவிருத்தி அனுமதி பெறும் திகதி / Other (Please Specify) <input type="checkbox"/> | |

02. අයදුම්කරු/ වන්ගේ විස්තර/விண்ணப்பதாரர்/ விண்ணப்பதாரிகளின் தகவல்கள்/ Applicant's Information

| | | | | | | | | | | | | | | | | | | | |
|--|---|--|--|--|--|---|--|--|--|--|---|--|--|--|--|--|--|--|--|
| අයදුම්කරු/වන්ගේ නම/ නම පුජ්‍ය/ මහත්මා/ මහත්මිය/ මෙනවිය உரிமையாளரின் பெயர் / பெயர்கள் / வண. / திரு/ திருமதி/ செல்வி Name of the Owner/Owners Rev./Mr./Mrs./Miss. | 1. | | | | | | | | | | | | | | | | | | |
| | 2. | | | | | | | | | | | | | | | | | | |
| | 3. | | | | | | | | | | | | | | | | | | |
| | අයදුම්කරු 01/விண்ணப்பதாரர் 01 Applicant 01 | | | | | අයදුම්කරු 02/விண்ணப்பதாரர் 02 Applicant 02 | | | | | අයදුම්කරු 03/விண்ணப்பதாரர் 03 Applicant 03 | | | | | | | | |
| ජා. හැ.පන් අංක தே.அ.அ.இல/ள் N. I. C. No./s | | | | | | | | | | | | | | | | | | | |
| දුරකථන අංක/ය தொலைபேசி இல Tel. No. /s. | | | | | | | | | | | | | | | | | | | |
| ෆැක්ස් අංකය தொலை நகல் இல Fax No. | | | | | | | | | | | | | | | | | | | |
| විද්‍යුත් තැපෑල மின்னஞ்சல் E-mail | | | | | | | | | | | | | | | | | | | |
| ලිපිනය தபால் விலாசம்(கடித தொடர்புகளுக்கு) Postal Address (for correspondence) | | | | | | | | | | | | | | | | | | | |

අයදුම්කරුගේ/වන්ගේ ප්‍රකාශය/ விண்ணப்பதாரரின் பிரகடனம் /Declaration of the Applicant/s

මේ සමග අමුණා ඇති මා/ අප විසින් අයදුම්කරු ලෙස අත්සන් කරන ලද සැලසුම් පත් හා අනෙකුත් අදාළ ලිපි ලේඛන නාගරික සංවර්ධන අධිකාරියේ අනුමැතිය සඳහා මම / අප ඉදිරිපත්කරමි./ කරමු.
 මා/ අප විසින් මේ සමග ඉදිරිපත් කරන ලද තොරතුරු සත්‍ය හා නිවැරදි බවට මම/ අපි සහතික කරමි/ කරමු. යම් විධියකින් එම සපයා ඇති තොරතුරු අසත්‍ය බවට නාගරික සංවර්ධන අධිකාරිය විසින් තහවුරු කරගතහොත්, මෙම අයදුම්පතට අදාළව නිකුත් කළ සංවර්ධන බලපත්‍රය අවලංගු කළ හැකි බව මා දනිමි.

என்னால்/எங்களால் கையொப்பமிடப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்ட மாதிரிப்படங்கள், வரைவுகள் மற்றும் விபரக்கூறுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் எழுத்துமூல அங்கீகாரத்திற்காக விண்ணப்பதாரியான நான்/நாங்கள் சமர்ப்பிக்கின்றேன்/நோம். இத்துடன் என்னால்/எங்களால் அளிக்கப்பட்ட தகவல்கள் உண்மையானதும் சரியானதுமென நான்/நாங்கள் அத்தாட்சிப்படுத்துகின்றேன்/நோம். என்னால்/எங்களால் அளிக்கப்பட்ட ஏதாவது தகவல், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தவறானது என கண்டறியப்பட்டால், அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரமானது களைவிடப்படும் நான்/நாங்கள் அறிவேன்/வோம்.
 I/We as the applicant hereby apply for the approval in writing from the Urban Development Authority, of the plans, drawings and specifications hereto annexed & signed by me/us.
 I/We certify that the information furnished herein by me/us is true and accurate. I/We am/are also aware that if any of the information provided by me/us is/are found to be false by the Urban Development Authority, the permit issued with regard to the development will be cancelled.

| | | | | | | | | | | | | | | | | | | | |
|---|----|--|--|--|--|----|--|--|--|--|--|----|--|--|--|--|--|--|--|
| අයදුම්කරු/ අයදුම්කරුවන්ගේ අත්සන விண்ணப்பதாரர் / விண்ணப்பதாரர்களின் கையொப்பம் Signature of Applicant/ s | 1. | | | | | 2. | | | | | | 3. | | | | | | | |
| දිනය/திகதி / Date | 1. | | | | | 2. | | | | | | 3. | | | | | | | |

අයදුම්කරු සංවර්ධනය කිරීමට බලාපොරොත්තුවන ඉඩමේ හිමිකරුද ?
 அபிவிருத்திக்காக பிரேரிக்கப்பட்ட காணியானது விண்ணப்பதாரருக்கு உரித்தானதா?
 Does the applicant own the land proposed for development?

இல்லை / No
 ஆம் / Yes

**03. අයදුම්කරු ඉඩම් හිමිකරු නොවේ නම් අයදුම්පත ඉදිරිපත් කිරීම සම්බන්ධව ඉඩම් හිමිකරුගේ එකඟතාවය
 விண்ணப்பதாரருக்கு காணி உரித்தாகாவிட்டது, காணி உரித்தாளருடனான ஒப்புநடம்
 IF THE APPLICANT IS NOT THE OWNER OF THE LAND, AGREEMENT OF LAND OWNER**

ඉඩම් හිමිකරු/වන්ගේ විස්තර / காணி உரிமையாளர் / உரிமையாளர்களின் விபரம்/ LAND OWNER/S INFORMATION

| | | | | | | | | | | | | | | | | | | | |
|---|----|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|--|
| ඉඩම් හිමිකරු/වන්ගේ නම/ නම පුජ්‍ය/ මහත්මා/ මහත්මිය/ මෙනවිය காணி உரிமையாளரின் / உரிமையாளர்களின் பெயர் / வண. / திரு/ திருமதி/ செல்வி Name of the Land Owner/Owners Rev./Mr./Mrs./Miss. | 1. | | | | | | | | | | | | | | | | | | |
| | 2. | | | | | | | | | | | | | | | | | | |
| | 3. | | | | | | | | | | | | | | | | | | |

| சிமீகர் 01/உரிமையாளர் 01/ Owner 01 | சிமீகர் 02/ உரிமையாளர் 01/ Owner 02 | சிமீகர் 03/ உரிமையாளர் 01/ Owner 03 |
|---|-------------------------------------|-------------------------------------|
| சா. பூசன்செய்யகம் தே.அ.அ.இல N. I. C. No./s | | |
| தொலைபேசி இல Tel. No. /s. | | |
| டாக்ஸ் செய்யகம் தொலை நகல் இல Fax No. | | |
| விடிசை செய்யகம் மின்னஞ்சல் E-mail | | |
| லிசெய்யகம் தபால் விஸாசம் (கடித தொடர்புகளுக்கு) Postal Address (for correspondence) | | |

ஓயி சிமீகரெய் பூகாயச /காணி உரிமையாளரின் பிரகடனம்/Declaration of the Owner of the Land

ஓயந சமீ சடிபந் அயபூமிகரூ விடிந் மெம அயபூமியச மாயே/ அயசெய் அபூடிசுமே அயநிவ ஓடிசெய் கரந லடி லிவந், அயபூமிகரூ லெச ஓயந சமீ சடிபந் நகநாந்/ நகநாந்/ நகநாந்/ ம விபூபெந் நாயிரிக ஸலரிடந அடிக்காரிச மிசெந் ஸலரிடந அடிசர பபூயக் லொ கநிமெ மெசெந் அடிசரய லொ லெசெ/பூ.

காணியின் உரிமையாளர் / உரிமையாளர்கள் ஆகிய நான் / நாங்கள் பிரகடனப்படுத்துவதாவது, இவ்வண்ணப்படிவமானது, எனது/எங்களது சம்மதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. எனது /எங்கள் சார்பாக அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து பெற்றுக்கொள்ள, மேற்குறிப்பட்ட விண்ணப்பதாரர் / தாரர்களுக்கு இத்தால் அதிகாரம் வழங்குகின்றேன் /றோம்.

I/We as the owner/s of the land hereby declare that this application was forwarded with my/our consent, and hereby grant authority for above mentioned Applicant/s to act on my behalf to obtain a development permit from Urban Development Authority.

| | | | |
|--|----|----|----|
| சிமீகரூ/ சிமீகரூவந்/ செய்யகம் விண்ணப்பதாரி / விண்ணப்பதாரிகளின் கையொப்பம் Signature of Applicant/ s | 1. | 2. | 3. |
| டிநய/திகதி / Date | 1. | 2. | 3. |

04. அபூரூ லெடிம /சீகாடிடி கிரிம பிசிலடி லெரூரூ /காணி உப-பிரிவிடுகை / ஒன்றிணைத்தல் தொடர்பான விபரங்கள்
DETAILS OF SUB DIVISION/AMALGAMATION

(1: 1000 பரிமாயசயெம் நொடிபூ பரிமாயசயெம் அடிந லடி மிசெந்/செய் ஸூலூசெய்/ ஓடிசெய் கலூயூயசயெ)/ (1: 1000 அளவுத்திட்டத்திற்கு குறையாத நிலஅளவையட்டம் இணைக்கப்படல் வேண்டும்)/ (A survey plan should be attached, drawn not less than 1:1000 scale)

| | |
|--|---|
| (டி) மிசெந்/செய் ஸூலூசெய் செய்யகம் (அ) நிலஅளவையட்ட இல / (a) Survey plan No. | (டி) மிசூமீ கடிபூய கரந லடி டிநய (ஆ) அளவிடப்பட்ட திகதி/(b) Date of Surveyed |
|--|---|

(டி) அடிசரலெந் மிசெந்/செய் நகநயே/ நலமீசெய்/ செய்யகம்
(இ) உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் / மட்டமாக்குநரின் பதிவு இல:/(C) Name/ Reg.No. of the Licensed Surveyor/ Leveler

| | |
|----------------|-------------------------------------|
| சம/பெயர்/ Name | லிசெய் செய்யகம்/ பதிவு இல / Reg.No. |
|----------------|-------------------------------------|

| | | | | |
|--|---|----------------------------|----------------|--------------------------|
| (ஓ) மூல கடுலி கசுச (ஔ) காணித்துண்டுகளின் எண்ணிக்கை (d) Total No. of lots | (ஐ) ஓயமீ மூல பூமாயசயெ (ஐ) காணியின் மொத்த பரப்பு (e) Total land extent | அக்கர்/ Acres/ஏக்கர்கள் | ரூடி/ Rood/ரூட | பரிலிச/ Perches/பேர்ச |
|--|---|----------------------------|----------------|--------------------------|

| | | | |
|---|------------------|--|--------------------|
| (ஊ) கடுலி பிசிலடி லெசலெயசயெ க் ஸயசா நிலெடி? (ஊ) காணித்துண்டுகளின் அட்டவணை வழங்கப்பட்டுள்ளதா? /(f) Is schedule of lots submitted? | மூ ஆம் Yes | | நகந இல்லை No |
|---|------------------|--|--------------------|

| | | | |
|---|------------------|--|--------------------|
| (ஊ) லூநெ அடி சிசலூ ஓயநகரூ, கடி லூமெலெ நியமீசெய் ஓயநகரூ, மூசெ நூசெ, பூலெலெ லாயக கசு, ரக்செசெ, அடிமெலெ விடிலி லூநெ னா லெநெந் விசெந் ஸூலூசெய் செந்/மூ கர நிலெடி? (எ) காணியில் அமந்நூ காணப்படுகின்ற / உடைக்கப்படுகின்ற கட்டிடங்கள், எல்லைச்சுவர்கள், வேலிகள் மற்றும் ஏனைய விபரங்கள் நில அளவையட்டத்தில் காட்டப்பட்டுள்ளதா? (g) Are all the existing/ Demolishing buildings, Boundary walls, fences and other details shown in the plan? | மூ ஆம் Yes | | நகந இல்லை No |
|---|------------------|--|--------------------|

| | | | |
|--|------------------|--|--------------------|
| (ஊ) கடுலி பிசிலடி லெசலெயசயெ க் ஸயசா நிலெடி? (எ) காணியில் பௌசெய் எல்லைகள் முன்னைய மாதிரிப்பட்டுள்ள இசெந்நூ காணப்படுகின்றதா? (அதன் பிரதியினை தயவுசெய்து இணைக்கவும்) (h) Are the physical boundaries shown tally with the previous plan? (please attach a copy of the same) | மூ ஆம் Yes | | நகந இல்லை No |
|--|------------------|--|--------------------|

| | | | |
|---|--|--|--|
| (ஈ) பிசிலூரூ "நகந" சமீ கெயுல / கெயுல (ஊ) "இல்லை" எனின் காரணம்/ காரணங்கள் (k) If "no" the reason/s | | | |
|---|--|--|--|

05. දැනට ඇති ගොඩනැගිලි වලට යෝජිත අතුරු බෙදීමෙන් ඇති බලපෑම්/ பிரிவினாக்கப்பட்ட உப-பிரிவினாகையால் தற்போதுள்ள கட்டிடங்களுக்கான விளைவுகள்/ EFFECTS OF PROPOSED SUBDIVISION/ TO THE EXISTING BUILDINGS

නව අතුරු බෙදීම් මගින් පහත සඳහන් කරුණු අඩු කරයිද ?
 பிரிவினாக்கப்பட்ட காணி உப-பிரிவினாகை / ஒன்றிணைப்பு பின்வரும் வசதிகளில் குறைபாடு ஏற்படுத்துமா?
 Will the proposed subdivision/amalgamation reduce the given factors?

| | | | වෙනත් කරුණු/ ஏனைய விபரங்கள்/ Other Details |
|--|--|---|--|
| (අ) විවෘත ඉඩකඩ (அ) திறந்த வெளி (a) Open space | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (ආ) පිටුපස ඉඩකඩ (ஆ) பின்புற வெளி (b) Rear space | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (ඇ) පැති ඉඩකඩ (இ) பக்க இடைவெளி (c) Side space | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (ඈ) ඉදිරිපස ඉඩකඩ (ஈ) முன்புறவெளி (d) Front Space | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (ඉ) හිරුළුලිය හා වාතාශ්‍රය (உ) ஒளி மற்றும் காற்றோட்டம் (e) Light & Ventilation | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (ඊ) වාහන නැවැත්වීමේ ඉඩකඩ (ஊ) வாகன தனிப்பிடப் பகுதி (f) Parking area | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (උ) සනීපාරක්ෂක පහසුකම් (எ) சுகாதார வசதிகள் (g) Sanitary facilities | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| (ඌ) වෙනත් (විස්තර කරන්න.) (ஏ) ஏனையவை(குறிப்பிடுக) (h) Other (Specify) | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |

06. ප්‍රවේශ මාර්ග වල විස්තර/ அணுகுவிதிகள் தொடர்பான விபரங்கள்/ DETAILS OF ACCESS ROADS

| | | | | | | |
|---|--|---|--|--|---|--|
| (අ) සමබන්ධ වන වීලි වල විස්තර (அ) அண்டிய வீதிகளின் விபரங்கள் (a) Ownership of the abutting streets | මා.සං.අ. வீ.அ.அ.ச <input type="checkbox"/> | ප.ම.සං.අ. மா.வீ.அ.அ.ச <input type="checkbox"/> | පළාත් පාලන ආයතනය உள்ளூராட்சி அதிகாரசபை <input type="checkbox"/> | පෞද්ගලික தனியார் <input type="checkbox"/> | Private <input type="checkbox"/> | |
| (ආ) ප්‍රවේශ මාර්ගයේ විස්තර (ஆ) அணுகுவிதியின் விபரம் (b) Details of access road | (i) වීලියෙහි නම (i) வீதியின் பெயர் (i) Name of the Street | | | | | |
| (ii) වීලියෙහි පළල (ii) வீதியின் அகலம் (ii) Width of the Street | මීටර්/අඩි/ மீ/அடி/ m./ft. | (iii) කිසියම් වීලි/ ගොඩනැගිලි රේඛාවක් තිබේද? (iii) ஏதாவது வீதிக்கோடு உள்ளதா? (iii) Is there any street/ building line exists? | | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | |
| වීලි/ ගොඩනැගිලි රේඛාවක් තිබේනම් வீதிக்கோடு இருப்பின் If street/ building line exists | (i) වීලි/ ගොඩනැගිලි රේඛාවේ ස්වභාවය (i) வீதிக்கோட்டின் தன்மை (i) Nature of the street/ building line | නාවකාලික தற்காலிகமான Provisional <input type="checkbox"/> | අනුමත நிறந்த Sanctioned <input type="checkbox"/> | යෝජිත உத்தேசிக்கப்பட்ட Proposed <input type="checkbox"/> | | |
| | (ii) වීලි/ ගොඩනැගිලි රේඛාවේ පළල (ii) வீதிக்கோட்டின் அகலம் (ii) Width of the street/ building line | මීටර්/අඩි/මීட்டර්/ අඩු/ m.ft. | | | | |
| | (iii) වීලි/ගොඩනැගිලි රේඛාව තුළ පිහිටි ඉඩම, වෙනම කොටසක් ලෙස පෙන්වා ඇත්තේද? (iii) காணியின் எல்லைக்குள் கட்டிடகோடு உள்ளதாயின் அது தனியான துண்டாக காட்டப்பட்டுள்ளதா? (iii) Is the land area in street/ building line marked as a separate lot? | ඔව් ஆம் Yes <input type="checkbox"/> | නැත இல்லை No <input type="checkbox"/> | | | |
| (ඇ) පෞද්ගලික ප්‍රවේශ මාර්ගයක් නම් (இ) தனியார் பாதை எனின் (c) if Private Access | | | | | | |

| | | | | |
|--|--|---|---|--|
| (i) පෞද්ගලික ප්‍රවේශ මාර්ගය අයත් කාණ්ඩය (i) தனியார் அணுகு வழியின் வகை (i) Type of private access | දැනට අනුමත පෞද්ගලික වීලියක් ஏற்கனவே අනුමතීකරණය කළ තනியාර් வீதி Already approved private street <input type="checkbox"/> | අනුමත පෞද්ගලික වීලියට යෝජිත සංශෝධන සහිතව அங்கீகரிக்கப்பட்ட தனியார் வீதி Approved private street with amendments <input type="checkbox"/> | යෝජිත පෞද්ගලික වීලියක් பிரேரிக்கப்பட்ட தனியார் வீதி Proposed Private Street <input type="checkbox"/> | |
| (ii) ප්‍රවේශ වීලියේ නම (ii) தெருவின் பெயர் (ii) Street Name | | | | |
| (ii) එය වෙනත් වීලී රේඛාවකට බලපා ඇතිද? (ii) ஏதேனும் தெருக்கோட்டினால் பாதிக்குமா? (ii) Is it affected by any Street line? | | | | |
| (iii) වීලියේ පළල (iii) தெருவின் அகலம் (iii) Street width | (මීටර්/අඩි) மீட்டர்/அடி/ (m/ft) | (මීටර්/අඩි) மீட்டர்/அடி/ (m/ft) | (මීටර්/අඩි) மீட்டர்/அடி/ (m/ft) | |
| (iv) වීලියේ දිග (iv) தெருவின் நீளம் (iv) Street length | (මීටර්/අඩි) மீட்டர்/அடி/ (m/ft) | (මීටර්/අඩි) மீட்டர்/அடி/ (m/ft) | (මීටර්/අඩි) மீட்டர்/அடி/ (m/ft) | |
| (v) රෙගුලාසි අනුව හැරවීමේ රවුමක් සපයා ඇතිද? (v) ஒழுங்குவிதிக்கு அமைவாக திருப்புவட்டம் வழங்கப்பட்டுள்ளதா? (v) Is a turning circle provided as per Regulation | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> No | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> No |
| (vi) පෞද්ගලික වීලියෙන් දැනට සේවා ලබන ඉඩම් කැබලි ගණන (vi) தனியார் தெருவை பயன்படுத்தும் காணித்துண்டுகளின் எண்ணிக்கை (vi) Number of lots already served by the private Street | | | | |
| (vii) පෞද්ගලික වීලියෙන් සේවා ගැනීමට යෝජිත ඉඩම් කැබලි ගණන (vii) தனியார் தெருவினுடாக அணுகுவழியினைப் பெற பிரேரிக்கப்பட்ட காணித்துண்டுகளின் மொத்த எண்ணிக்கை (vii) Number of lots proposed to obtain access from private street | | | | |
| (vii) පෞද්ගලික වීලියෙන් සේවා ලබන මුළු ඉඩම් කැබලි ගණන (vii) தனியார் தெருவினுடாக அணுகுவழியினைப் பெற பிரேரிக்கப்பட்ட காணித்துண்டுகளின் மொத்த எண்ணிக்கை (vii) Total number of lots proposed to obtain access from private street | | | | |

07. වැසි ජලය බැස යාමේ කාණු පිළිබඳ විස්තර / மழைநீர் வடிகாணியல் தொடர்பான விபரங்கள் / DETAILS OF STORM WATER DRAINAGE

| | | |
|---|---|--|
| (අ) සංවර්ධනය කිරීමට ඉඩම් තුළ හෝ මායිමක පළාත් පාලන ආයතනයට අයත් හෝ පෞද්ගලික කාණුවක් තිබේද? (அ) உத்தேசிக்கப்பட்ட இடத்திலோ அல்லது எல்லையிலோ உள்ளூராட்சி அதிகாரசபையின் அல்லது தனியாரின் வடிகால் உள்ளதா? | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> No |
| (ආ) ඔව් නම් එය මිනුම් සැලැස්මේ දක්වා තිබේද? (ஆ) ஆம் எனின் நில அளவை மாதிரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளதா? (b) If YES, is it shown in the survey plan? | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> No |
| (ඇ) වැසි ජලය බැස යාම සඳහා අවශ්‍ය කටයුතු කර තිබේද? (இ) மழைநீர் வழிந்தோடலுக்கான ஏதேனும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? (c) Is there any arrangement made for storm water disposal? | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> No |
| (ඈ) ඉහත (ඇ) සඳහා පිළිතුර නැත නම් ඒ සඳහා හේතු කවරේද? (ஈ) பதில் (இ) இற்கு இல்லை எனின் தயவுசெய்து காரணத்தை குறிப்பிடவும்? (d) If the answer for above (c) is NO, Please give reasons? | | |

08. වෙනත් රක්ෂිතයන් පිළිබඳ විස්තර / ஏனைய ஒதுக்கீடுகளின் விபரங்கள் / DETAILS OF OTHER RESERVATIONS

| | | | |
|---|---|--|--|
| (අ) කාණු / ඇළ / ගඟ / වැව සඳහා රක්ෂිත (அ) வடிகால் / கால்வாய் / நதி/ வாவி ஒதுக்கீடு (a) Drain/Canal /River / Lake Reservation | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> NO | අදාළ නොවේ <input type="checkbox"/> பொருத்தமில்லை <input type="checkbox"/> Not Applicable |
| (ආ) මාර්ග රක්ෂිතය (ஆ) வீதி ஒதுக்கீடு (b) Road Reservation | ඔව් <input type="checkbox"/> ஆம் <input type="checkbox"/> Yes | නැත <input type="checkbox"/> இல்லை <input type="checkbox"/> NO | අදාළ නොවේ <input type="checkbox"/> பொருத்தமில்லை <input type="checkbox"/> Not Applicable |

| | | | | | | |
|---|----------------|--------------------------|-----------------|--------------------------|---|--------------------------|
| (ஈ) டூமிரீய மார்ட் ரக்ஷிதம் (இ) புக்கயிரத ஒதுக்கீடு (c) Railway Reservation | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை NO | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (ஈ) வலரட ரக்ஷிதம் (ஈ)கடலோர ஒதுக்கீடு (d) Coastal Reservation | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை NO | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (ஊ) கிதி கபால (உ) தீ பாதுகாப்பு ஒதுக்கீடு (e) Fire Gap | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை NO | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (ஊ) ஈாருக்ஷி மார்ட் (ஊ)மூடிய நீண்ட வரிசை நடைபாதை , வளைந்த மண்டபசாலை (f) Arcade Line | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை NO | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (ஊ)ஈடிவலகி விடூலி டகன ரக்ஷிதம் (ஈ)உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கான ஒதுக்கீடு (g) High-tension Electricity Line Reservation | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை NO | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (ஊ) வலன (விசீகர கரன.) (ஈ)ஈணயவை(குறிப்பிடுக) (h) Other (Specify) | | | | | | |

09. ஓடிம ஈரஈ ஈுகி ஈலீவா மார்ட் பிலிவடி விசீகர / காணியிணை ஊடுருவிசீசெல்லும் சேவை வழங்கல் குழாய்களின் விபரம் DETAILS OF THE SERVICE LINES PASSES THROUGH THE LAND

(ஈ) பஈஈ ஈடிஈன் ஈலீவா மார்ட் கிஈிவக் ஓடிம ஈரஈ பிஈிவா ஈுகிடி?
(அ) ஈதேனும் சேவை வழங்கல் பாதைகள் ஊடறுத்துசீ செல்கின்றனவா?
(a) Is any of the Service Lines passes through the land?

| | | | | | | |
|---|----------------|--------------------------|-----------------|--------------------------|---|--------------------------|
| (i) ஈல ஈல (i) நீர்க்குழாய் (i) Water Line | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை No | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (ii) மல ஈாலிகா (ii) கழிகாணியல் (ii) Sewerage line | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை No | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (iii) வஈ ஈலய வஈயலாலே காஊ (iii) மழைநீர் வழிந்தோடும் காஈ (iii) Storm Water Line | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை No | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (iv) விடூலி (iv) மின்சார கம்பி (iv) Electricity line | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை No | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (v) டூரகபஈ (v) தொலைபேசி கம்பி (v) Telephone line | இலி ஆம் Yes | <input type="checkbox"/> | நடன இல்லை No | <input type="checkbox"/> | ஈடாட நாலே பொருத்தமில்லை Not Applicable | <input type="checkbox"/> |
| (vi) வலன (விசீகர கரன.) (vi) ஈணயவை (குறிப்பிடுக) (vi) Other (Specify) | | | | | | |

10. பிஈிவி ஈலானலே ஈடூலிம (விசீச ஈலஊஊ, ஈாடி ஓடிம, புவலி மார்ட் பிலிவடி விசீகர ஈாடி ஈுகுலன் கர டல ஈபஈன் ஈடின.)/ தலத்தின் மாதிரிப்படத்தின் அமைவு (விசேட காணி குறிப்பிடுகள், அருகமைந்த ஆதனங்கள், அணுகுவுழிகள் ஆகியனவற்றின் விபரங்களை அளித்து ஓரு உருவரையிணை தயவுசெய்து கீறவும்.) LOCATION PLAN OF THE SITE (Please draw a sketch of the location giving details of special land marks, adjoining properties, access roads and etc.)

| | | | |
|--|--|---|--|
| 11. සුදුසුකම්ලත් තැනැත්තා විසින් සහතික කිරීම සඳහා (බලයලත් මිනින්දෝරුතැන): தகைமை பெற்ற ஒருவரால் அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும் (பதிவுசெய்யப்பட்ட நில அளவையாளர்) To be certified by a Qualified person (Licensed Surveyor) | | | |
| දින සහ අංක..... දරණ මිනුම් සැලැස්ම මා විසින් පිළියෙළ කරන ලද බවත්, එම සැලසුම නාගරික සංවර්ධන අධිකාරියේ අනුබද්ධ රෙගුලාසි සහ අදාළ වෙනත් නීති හා පනත් වලට අනුකූල බව සහතික කරමි.திகதியிடப்பட்ட நில அளவை மாதிரிப்பட இல:இணை, நகர அபிவிருத்தி அதிகாரசபையினது ஒழுங்குவிதிகள் மற்றும் வேறு உகந்த சட்டங்கள் அத்துடன் செய்சட்டங்களுக்கு இணைவாக உப-பிவிடுகையினை நான் தயாரித்துள்ளேன் என அத்தாட்சிப்படுத்துகின்றேன். I certify that I have prepared the Survey Plan No. Dated and plans is in accordance with subdivision regulations as per Urban Development Authority and other relevant Laws & Enactments. | | | |
| බලයලත් මිනින්දෝරුතැනගේ අත්සන பதிவு செய்யப்பட்ட உத்தரவுபெற்ற நில அளவையாளரின் கையொப்பம் Signature of the Licensed Surveyor. | | දිනය திகதி /Date | |
| නම பெயர்/ Name | | | |
| විද්‍යුත් ලිපිනය மின்னஞ்சல் E- mail Address | | දුරකථන අංකය தொலைபேசி இல Tele. No: | |
| වෘත්තීයමය ආයතනයේ ලියාපදිංචි අංකය தொழிலுக்குரிய நிறுவனத்தின் பதிவு பெற்ற இல Registered No. of the Professional Institute | | | |
| ලිපිනය தபால் விலாசம் Postal Address | | | |
| මුද්‍රාව இலாஞ்சனை Seal | | | |

| | | | |
|---|--|---|--|
| 12. සුදුසුකම්ලත් ලත් නගර නිර්මාණ ශිල්පී විසින් සහතික කිරීම සඳහා தகைமை பெற்ற நகர திட்டமிடலாளரால் அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும் To be certified by a Qualified Town Planner | | | |
| සුදුසුකම් ලත් නගර නිර්මාණ ශිල්පියකු වන මම ශ්‍රී ලංකා නගර නිර්මාණ ශිල්පීන්ගේ ආයතනයේ සාමාජිකයකු වෙමි. நான் ஒரு தகைமைபெற்ற நகர திட்டமிடலாளராவேன். அத்துடன் நான் இலங்கை நகர திட்டமிடலாளர் நிறுவனத்தின் அங்கத்தாளராவேன். /I am a Qualified Town Planner, who is a member of Institute of Town Planners Sri Lanka. දින සහ අංක..... දරණ අනුබද්ධ සැලැස්ම නාගරික සංවර්ධන අධිකාරියේ අනුබද්ධ රෙගුලාසි වලට අනුකූල බව සහතික කරමි.திகதியிடப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவிடை மாதிரிப்பட இல:.....நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உப-பிவிடுகை ஒழுங்குவிதிகளுக்கு இணைவாக உள்ளதென அத்தாட்சிப்படுத்துகின்றேன். I certify that the Survey Plan No. Dated and plans is in accordance with subdivision regulations as per Urban Development Authority. | | | |
| සුදුසුකම් ලත් නගර නිර්මාණ ශිල්පීගේ අත්සන தகைமை பெற்ற நகர திட்டமிடலாளரின் கையொப்பம் Signature of the Qualified Town Planner | | දිනය/திகதி Date | |
| නම/பெயர்/ Name | | | |
| විද්‍යුත් ලිපිනය மின்னஞ்சல் E- mail Address | | දුරකථන අංකය தொலைபேசி இல Tele. No: | |
| වෘත්තීයමය ආයතනයේ ලියාපදිංචි අංකය தொழிலுக்குரிய நிறுவனத்தின் பதிவு பெற்ற இல Registered No. of the Professional Institute | | සුදුසුකම් தகைமைகள் Qualifications | |
| ලිපිනය தபால் விலாசம் Postal Address | | ජාතික හැඳුනුම් පත් අංකය தே.அ.அ.இல N.I.C. No | |
| මුද්‍රාව இலாஞ்சனை Seal | | | |